



பெயார்பஸ்ட் காப்புறுதி லிமிடட்

(நிறுவனம் இலக்கம் : PB5180)

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி),

278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

தொடர்பு இலக்கம் : +94 11 2428428 |

தொலைநகல் : +94 11 2438438

மின்னஞ்சல் : info@fairfirst.lk |

இணையதளம் : www.fairfirst.lk

காப்புறுதி பத்திர தகவல் ஆவணம் (IPID)

பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு (P&I) காப்புறுதிப் பத்திரம்

இந்த ஆவணமானது, உங்களது காப்புறுதியைப் பற்றிய சுருக்க சாராம்சமொன்றை வழங்குகின்றது. பூரண விபரங்களுக்கு, முழுமையான காப்புறுதிப் பத்திரத்தையும் அட்டவணையையும் உசாவவும், ஏதும் முரண்பாடு காணப்பட்டால், காப்புறுதிப் பத்திரமே மேலோங்கியிருக்கும்.

1. காப்புறுதி காப்பீட்டு வகை

பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு (P&I) காப்புறுதிப் பத்திரமானது, கலனின் உரிமையாளர் அல்லது இயக்குனர் என்ற வகையில், கலனின் இயக்கத்தினால் ஏற்படக் கூடிய பல்தரப்பட்ட சட்ட பொறுப்புகளில் இருந்தும் உங்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விசேடத்துவமான கடற்சார் காப்புறுதிப் பத்திரமாகும்.

உடற்பகுதி மற்றும் இயந்திராதிகள் காப்புறுதிப் பத்திரம், பௌதிக கலனை பாதுகாப்பதாகும்.

2. பிரதான பயன்பாடுகள் (எதனைக் காப்பீடு செய்கின்றது)

கலனின் இயக்கங்கிக் கொண்டிருக்கும் போது ஏற்படக் கூடிய, அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உங்களுக்கு எதிரான சட்ட ரீதியான பொறுப்புகளில் இருந்தும், காப்புறுதிப் பத்திர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறை வரை இக்காப்புறுதிப் பத்திரம் உங்களை பாதுகாக்கின்றது. மோதல் பொறுப்பு, உடைபாடுகளை அகற்றல், எண்ணெய் மாசுறுதல் என்பன அவற்றில் சிலவாகும்

3. பிரதான விடுகைகள் (எவை காப்பீடு செய்யப்படாதன)

- 3.1 உங்களுடைய சொந்த கலனுக்கு சேதம் - இந்தக் காப்புறுதிப் பத்திரமானது, உங்களுடைய சொந்த கலனுக்கு ஏற்படும் பௌதிக இழப்பு அல்லது சேதத்தை (உடற்பகுதி மற்றும் இயந்திராதிகள்) காப்பீடு செய்வதில்லை. அவை வேறான உடற்பகுதி மற்றும் இயந்திராதிகள் காப்புறுதிப் பத்திரத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட வேண்டும்.

3.2 போர், பணிப் பகிஷ்கரிப்பு மற்றும் பயங்கரவாதம் - இந்த ஆபத்துக்கள் நீக்கப்பட்டுள்ளனவேனினும், வேறான காப்புறுதிப் பத்திரத்தின் கீழ் எப்போதும் காப்பீடு செய்யப்பட முடியும்.

3.3 அணு ஆபத்துகள் மற்றும் கதிரியக்க பரவல்.

3.4 மிகை பழுவேற்றல் அல்லது சட்ட முரணான வர்த்தகம் என்பவற்றினால் தண்டப் பணம்.

விடுகைகளின் முழுப் பட்டியலுக்கு உங்கள் காப்புறுதிப் பத்திர அட்டணை, நியதிகள் மற்றும் விலைமனுவை உசாவவும்.

4. காப்புறுதிக் கட்டணம் செலுத்தும் முறை

ஒரு வருட காலமாகிய முழு காப்புறுதிக் காலத்துக்குமுரிய வருடாந்த காப்புறுதிக் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்..

5. முக்கிய விடயங்களை வெளிப்படுத்தும் காப்புறுதி பெறுனரின் கடப்பாடுகள்

விலை மனுவை பெற்றுக் கொள்ளும் போதும், காப்புறுதி ஒப்பந்தத்தை செய்யும் போதும், மேலும் காப்புறுதிப் பத்திர காலத்தின் போதும் முக்கிய தகவல்களை சம்பூரணமாகவும், வெளிப்படையாகவும் காப்புறுதி வழங்குனருக்கு வெளிப்படுத்த வேண்டியது காப்புறுதி பெறுநர், அவரது முகவர் அல்லது காப்புறுதி தரகரின் கடப்பாடாகும்.

6. கோரிக்கையொன்று முன்வைக்கப்படும் போது காப்புறுதி பெறுனரின் கடப்பாடுகள்

கோரிக்கையொன்றுக்கு வழிவகுக்கக் கூடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றால், எமது எழுத்து மூலமான முன் சம்மதமின்றி பொறுப்பை ஏற்கவோ, அனுகூலங்களை முன்வைக்கவோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கு ஏதும் வாக்குறுதி அளிக்கவோ வேண்டாம். பொறுப்பை ஆகவும் குறைப்பதற்கான நியாயமான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

7. கோரிக்கையொன்றின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை

படிமுறை 1 - உடனடியாக எமக்கு அறிவிக்கவும்

இந்தக் காப்புறுதிப் பத்திரத்தின் கீழ் பொறுப்புக் கோரிக்கை ஒன்றுக்கு வழிகோளக் கூடிய ஏதும் சம்பவம் பற்றி அறிய வந்தவுடன், நீங்கள் எமக்கு எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும்.

படிமுறை 2 - பொறுப்பை ஏற்க வேண்டாம்

பொறுப்பை ஏற்கவோ அல்லது சமரசத்துக்கு உடன்படவோ வேண்டாம்.

படிமுறை 3 - சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்

கோரிக்கைக் கடிதம், சட்ட அறிவித்தல் அல்லது நீதிமன்ற ஆவணம் ஆகிய சம்பந்தப்பட்ட அவற்றிற்கு மட்டுப்படுத்தாமல் அவையும் உட்பட சகல ஆவணங்களையும் அனுப்பி வைக்கவும்.

படிமுறை 4 – முழுமையாக ஒத்துழைக்கவும்

உங்கள் சார்பாக கோரிக்கையை கையாள்வதற்காக, நியமிக்கப்பட்ட சட்டத்தரணிகள், மதிப்பீட்டாளர்கள் அல்லது வல்லுனர்களுக்கு எல்லா ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதோடு, ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

எம்மோடு தொடர்பு கொள்ளவும் –

- ✉ – nonmotorclaim@fairfirst.lk
- ☎ – +94 11 2428618

8 முறைப்பாடுகளையும் இன்னல்களையும் கையாள்தல்

படிமுறை 1 – பெயார்பஸ்ட் இன்சூரன்ஸோடு தொடர்பு கொள்ளவும் –

☎ +94 11 2428282 (மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 5.00 வரை) | ✉ – info@fairfirst.lk

உங்கள் விடயங்களை பெயாபஸ்ட்டின் பொறுப்பு & இணக்க குழுவுக்கு கொண்டு செல்லலாம்.

படிமுறை 2 – (தீர்க்கப்படா விடின்) புறக் கொண்டு செல்லல் –

- இலங்கை காப்புறுதி சீர்படுத்தல் ஆணையம் (IRCSL)

☎ +94 11 2335167 | ✉ info@ircsl.gov.lk | 🌐 www.ircsl.gov.lk

- காப்புறுதி குறைகேள் அதிகாரி

☎ +94 11 2505542 / +94 11 2505041 | ✉ info@insuranceombudsman.lk |

🌐 www.insuranceombudsman.lk

9. மேலும் தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும் –

பெயார்பஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடட்

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி), இல.278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

☎ +94 11 2428428 | ✉ info@fairfirst.lk | 🌐 www.fairfirst.lk

10. வேறேதும் தகவல்கள்

- 10.1 உங்களுடைய உடற்பகுதி காப்புறுதியுடன் இணைந்து செயற்படல் – இந்த P&I காப்புறுதிப் பத்திரமானது, உடற்பகுதி மற்றும் இயந்திராதிகள் காப்புறுதிப் பத்திரத்துடன் இணைந்து செயல்படுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உங்களது கலனுக்கும் அதன் செயற்பாட்டுக்கும் சம்பூர்ணமான பாதுகாப்பையும் அவை வழங்குகின்றன.

10.2 கழிக்கத்தக்கன - இந்த காப்புறுதிப் பத்திரத்தின் கீழான பெரும்பாலான கோரிக்கைகள் கழிவொன்றுக்கு உட்படுகின்றன. இதன் போது, ஒவ்வொரு கோரிக்கைக்கும் இத்தொகையை நீங்களே முதலில் செலுத்த வேண்டும். இந்த தொகை உங்களது காப்புறுதிப் பத்திர அட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு - பிரதான காப்பீடு மற்றும் அவசியமாயின், மேலதிக காப்பீடுகளினதும் சாராம்சம் ஒன்றை வழங்குவதே இந்த IPID இன் குறிக்கோளாகும். இது உங்களது குறிப்பான தனிநபர் பிரத்தியேக தேவைகளுக்கானதல்ல. முழுமையானதும் பிரத்தியேகமானதுமான தகவல்களை, ஒப்பந்தத்துக்கு முந்திய மற்றும் ஒப்பந்த நியதிகளைப் பூரணப்படுத்தவும். உற்பத்தியின் விடுகைகள், உங்களது காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. IPID யானது, காப்புறுதியின் / ஒப்பந்தத்தின் அங்கமாகாது. எனவே, ஏதும் சச்சரவின் போது, காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளும் நிபந்தனைகளுமே மேலோங்கியிருக்கும்.